

முதன்மை செயலர் / நகர் ஊரமைப்பு ஆணையர் (மு.கூ.பொ.), சென்னை-2 அவர்களின் நடவடிக்கைகள்
807, அண்ணா சாலை, சென்னை-600 002
முன்னிலை: திரு.ராஜேஷ் லக்கானி, இ.ஆ.ப.

ந.க.எண்.0014 / 2019 / சிபி

நாள்: 11.01.2019

பொருள்: நகர் ஊரமைப்பு ஆணையர் அலுவலகம், சென்னை-2 -
தொகுப்பு வளர்ச்சிக் கட்டிடம் - கோயம்புத்தூர் உள்ளூர்
திட்டக் குழுவும் / மாநகராட்சி, கிழக்கு மண்டலம்,
விளாங்குறிச்சி கிராமம், க.ச.எண்கள்.171/1A1, 172/3A,
177/3A2, 2B, 3A3B, 3A3C-ல் 3.708ஏக்கர் (or) 15046.90சமீ
பரப்புள்ள இடத்திற்கு மனை ஒப்புதலும் அம்மனையில் அமையும்
ஸ்டீல்ட் + நான்கு தளங்களில் 6 பிளாக்குகளில்
364 குடியிருப்புகள் கொண்ட தொகுப்பு குடியிருப்பு
கட்டிடத்திற்கு திட்ட அனுமதி வழங்க இசைவு அளித்தல் -
தொடர்பாக.

- பார்வை:
1. உறுப்பினர் செயலர்(பொ), கோயம்புத்தூர் உள்ளூர் திட்டக் குழுவும் கடிதம் ந.க.எண்.6122/2018/உதிசு2, நாள்.26.12.18.
 2. மனுதாரர் M/s.CASA GRANDE, COIMBATORE LLP, கோயம்புத்தூர் கடிதம் நாள்.27.11.2018, 04.12.2018 மற்றும் 10.01.2019.
 3. அரசாணை (நிலை) எண்.86, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, நாள்:28.03.2012.
 4. நகர் ஊரமைப்பு ஆணையர் அவர்களின் சுற்றறிக்கை ந.க.எண்.7486/2009/பிஏ2, நாள்:16.04.2009.
 5. நகர் ஊரமைப்பு ஆணையர் அவர்களின் சுற்றறிக்கை ந.க.எண்.21075/2009/பிஏ1, நாள்.27.06.2012.
 6. அரசாணை (நிலை) எண்.85, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, நாள்:16.05.2017.
 7. அரசாணை (நிலை) எண்.135, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, நாள்:21.07.2017.
 8. நகர் ஊரமைப்பு ஆணையர் அவர்களின் சுற்றறிக்கை ந.க.எண்.12201/2017/சிபி, நாள்:22.09.2017.
 9. நகர் ஊரமைப்பு ஆணையர் அவர்களின் கடிதம் ந.க.எண்.14227/2017/சிபி, நாள்:14.12.2017.

உத்திரவு:

கோயம்புத்தூர் உள்ளூர் திட்டக் குழுவும் / மாநகராட்சி, கிழக்கு மண்டலம், விளாங்குறிச்சி கிராமம், நில அளவை எண்கள்.171/1A1, 172/3A, 177/3A2, 2B, 3A3B, 3A3C-ல் உள்ள 3.708ஏக்கர் (or) 15046.90சமீ பரப்புள்ள இடத்திற்கு 1 முதல் 23 வரை என எல்லையிடப்பட்டு, மனையிட ஒப்புதலும், அம்மனையில் அமையும் உத்தேச ஸ்டீல்ட் + 4 தளங்கள் 6 பிளாக்குகளில் 364 குடியிருப்புகள் கொண்ட தொகுப்பு குடியிருப்பு கட்டிடங்களின் பரப்பு பின்வருமாறு.

AREA DETAILS

BLOCK NAME	FLOOR NAME	F.S.I.	Non. F.S.I.	TOTAL	USAGE
Block - 1	STILT FLOOR	----	2802.60	2802.60	PARKING
	FIRST FLOOR	2550.90	126.68	2677.58	34 DWELLINGS
	SECOND FLOOR	2550.90	126.68	2677.58	34 DWELLINGS
	THIRD FLOOR	2550.90	126.68	2677.58	34 DWELLINGS
	FOURTH FLOOR	2550.90	126.68	2677.58	34 DWELLINGS
	TERRACE FLOOR	----	118.45	118.45	HEAD ROOM
	TOTAL	10203.60	3427.77	13631.37	136 DWELLINGS
Block-2[E]					
LIG-EWS	STILT FLOOR	----	392.59	392.59	PARKING
	FIRST FLOOR	358.17	18.84	377.01	7 DWELLINGS
	SECOND FLOOR	358.17	18.84	377.01	7 DWELLINGS
	THIRD FLOOR	358.17	18.84	377.01	7 DWELLINGS
	FOURTH FLOOR	358.17	18.84	377.01	7 DWELLINGS
	TERRACE FLOOR	----	28.46	28.46	HEAD ROOM
	TOTAL	1432.68	496.41	1929.09	28 DWELLINGS
Block-3[F]					
LIG-EWS	STILT FLOOR	----	392.39	392.39	PARKING
	FIRST FLOOR	358.88	18.84	377.72	7 DWELLINGS
	SECOND FLOOR	358.88	18.84	377.72	7 DWELLINGS
	THIRD FLOOR	358.88	18.84	377.72	7 DWELLINGS
	FOURTH FLOOR	358.88	18.84	377.72	7 DWELLINGS
	TERRACE FLOOR	----	28.46	28.46	HEAD ROOM
	TOTAL	1435.52	496.21	1931.73	28 DWELLINGS

BLOCK NAME	FLOOR NAME	F.S.I.	Non. F.S.I.	TOTAL	USAGE
Block-4[G]	STILT FLOOR	----	741.80	741.8	PARKING
	FIRST FLOOR	710.09	38.16	748.25	10 DWELLINGS
	SECOND FLOOR	710.09	38.16	748.25	10 DWELLINGS
	THIRD FLOOR	710.09	38.16	748.25	10 DWELLINGS
	FOURTH FLOOR	710.09	38.16	748.25	10 DWELLINGS
	TERRACE FLOOR	----	48.21	48.21	HEAD ROOM
	TOTAL	2840.36	942.65	3783.01	40 DWELLINGS
Block-5[H]	STILT FLOOR	----	701.94	701.94	PARKING
	FIRST FLOOR	661.97	35.32	697.29	9 DWELLINGS
	SECOND FLOOR	661.97	35.32	697.29	9 DWELLINGS
	THIRD FLOOR	661.97	35.32	697.29	9 DWELLINGS
	FOURTH FLOOR	661.97	35.32	697.29	9 DWELLINGS
	TERRACE FLOOR	----	47.36	47.36	HEAD ROOM
	TOTAL	2647.88	890.58	3538.46	36 DWELLINGS
Block - 6	STILT FLOOR	----	1883.93	1883.93	PARKING
	FIRST FLOOR	1666.31	84.82	1751.13	24 DWELLINGS
	SECOND FLOOR	1666.31	84.82	1751.13	24 DWELLINGS
	THIRD FLOOR	1666.31	84.82	1751.13	24 DWELLINGS
	FOURTH FLOOR	1666.31	84.82	1751.13	24 DWELLINGS
	TERRACE FLOOR	----	69.44	69.44	HEAD ROOM
	TOTAL	6665.24	2292.65	8957.89	96 DWELLINGS
SECURITY	GROUND FLOOR	----	7.84	7.84	
GRAND TOTAL		25225.28	8554.11	33779.39	364 Dwellings

FSI Area - 25225.28m²

OSR Area - 1505.00m²

மேற்கண்ட உத்தேச தொகுப்பு குடியிருப்பு உபயோக கட்டுமானத்திற்கு சிறப்பு நிபந்தனைகள் மற்றும் நிபந்தனைகளுடன் நகர் ஊரமைப்புச் சட்டம் 1971 பிரிவு 49-ன் கீழ் உறுப்பினர் செயலர் (பொ), கோயம்புத்தூர் உள்ளூர் திட்டக் குழுமம் அவர்கள் திட்ட அனுமதி வழங்க தொழில் நுட்ப இசைவு அளிக்கப்படுகிறது.

ஒப்புதல் அளிக்கப்பட்ட கட்டிட வரைபடத்திற்கு க.வ/ந.ஊ.இ.எண். 06/2019 என எண்ணிட்டு அனுப்பப்படுகிறது.

சிறப்பு நிபந்தனைகள் :

1. The project proponent / Applicant shall not commence any activity, excepting fencing of the site and construction of temporary shed for guard, without obtaining Environmental clearance under the EIA Notification, 2006 from the State Level Environment Impact Assessment Authority or the Ministry of Environment and Forests, Government of India, as applicable to the project, as per the threshold limits. Any violation from the above requirement is liable for action under section 19 of the Environment (Protection) Act, 1986.
2. கட்டிட அனுமதிக்கு இசைவளிக்கப்பட்ட இட அமைப்பு வரைபடத்தில் கண்டுள்ள A முதல் F வரை என எல்லையிடப்பட்டுள்ள பொது உபயோக ஒதுக்கீடு திறவிடங்கள் தானமாக பத்திர பதிவு செய்து மனுதாரரால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சிக்கு ஒப்படைக்க வேண்டும். பத்திர நகல்கள் இவ்வலுவலகத்திற்கும் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கும் ஒருவார காலத்திற்குள் அனுப்புதல் வேண்டும்.
3. பொது ஒதுக்கீடு திறவிடத்தினை நிறுவனத்தினர் உள்ளாட்சியிடமிருந்து அனுமதி பெற்று பராமரிக்க வேண்டும்.
4. பொது ஒதுக்கீடு திறவிடத்தினை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி தானமாக பெற்றுக்கொண்டு அதன் விபரம் இவ்வலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும். இதனை சம்பந்தப்பட்ட அலுவலகம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
5. It is responsibility of the builders to ensure safe bearing capacity of the soil and adequacy of the foundations.
6. மத்திய மற்றும் மாநில அரசு துறையினிடமிருந்து பெறப்பட்ட தடையின்மை சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் அனைத்தும் கண்டிப்பாக நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.
7. Planning Permission is issued in accordance with the provisions of the Town and Country Planning Act and the rules made there under and does not cover the structural stability aspects including the safety during the construction which are covered under the Building Rules under the Local bodies Act. Planning Permissions is issued subject to the condition that the applicant/developer and also the architects/Licensed Surveyors and the Structural Engineer associated with the development shall ensure that developments shall be structurally sound and adequate safety measures are taken during the process of construction.
8. Applicant should obtain consent from Tamil Nadu Pollution Control Board Under Section 25 of the Water Act 1974 for discharge of sewage.

9. “நகர் ஊரமைப்புத் துறை சட்டப் பூர்வமாக தொழில் நுட்ப அனுமதி / திட்ட அனுமதி அளிப்பதன் மூலம் விண்ணப்பதாரரின் பேரில் உள்ள நில உரிமையை உறுதிப்படுத்தவில்லை. தொழில் நுட்ப அனுமதி/திட்ட அனுமதி அளிப்பதற்கு முன்பு விண்ணப்பதாரரின் விண்ணப்பத்துடன் சமர்ப்பித்த ஆவணங்களில் (கிரையப்பத்திரம், குத்தகை பத்திரம், பட்டா, தாணப்பத்திரம் பொது அதிகார பத்திரம் மேலும் பல) விண்ணப்பதாரர் வளர்ச்சி செய்ய உரிமையுள்ளதா என்று மட்டுமே சரிபார்க்கப்படுகிறது. அதன்மூலம் முதற்கட்டமாக விண்ணப்பதாரருக்கு வளர்ச்சி செய்ய உரிமை உள்ளதா என்று பார்க்கப்படுகிறது.

சொத்தினை வாங்க விரும்பும் எந்த நபரும், விண்ணப்பதாரருக்கு சொத்தின் மீது உள்ள உரிமையை தனியாக உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் அதன் மேல் வேறு யாரேனும் தனி நபர் உரிமை கோரினால் அவர்கள் அதனை பொருத்தமான தகுதியுள்ள நீதிமன்றத்தின் முன் தீர்த்துக்கொள்ளலாம். இதனை முடிவு செய்ய நகர் ஊரமைப்புத் துறை பொருத்தமான அமைப்பு அல்ல.”

10. The provisions in the G.O.(Ms) No.17, Housing and urban Development (UD4(3)) Department dated: 05.02.2016 relating to installation and use of solar energy system should be followed.

11. “The Tamil Nadu Government in G.O.Ms.No.112, Housing and Urban Development Department dated: 22.06.2017 have approved the Tamil Nadu Real Estate (Regulation & Development) Act 2016. The promoter has to advertise, Market, book, sell or offer for sale, or invite persons to purchase in any manner any plot, apartment or building, as the case may be, in any Real Estate project or part of it only after registering the Real Estate project with the Real Estate Regulatory Authority”

நிபந்தனைகள்:

- 1) உத்தேச தொகுப்பு குடியிருப்பு உபயோக கட்டுமானத்திற்கு Solar Water Heating System அமைக்கப்பட வேண்டும்.
- 2) வரைபடத்தில் உத்தேசிக்கப்பட்டவாறு வாகனம் நிறுத்துமிடம் அந்த பயனுக்காகவே பயன்படுத்தப்பட வேண்டும்.
- 3) மனையில் காட்டப்பட்டுள்ள திறவிடங்கள் அதன்படியே நிலைநிறுத்தப்பட வேண்டும்.
- 4) தற்போது ஒப்புதல் பெறப்பட்ட வரைபடத்திற்கு மாறாக கட்டிடத்தில் எவ்வித மாற்றமும் செய்தல் கூடாது. மாற்றங்கள் ஏதேனும் செய்வதாக இருந்தால் இவ்வலுவலகத்தின் முன்அனுமதி பெறப்பட வேண்டும்.
- 5) மழைநீர் சேகரிப்பு வசதிகள் வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளவாறும், அரசாணை எண்.138, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நாள்:11.10.2002-ன்படி கட்டிடத்தில் செயல்படுத்தப்பட வேண்டும்.
- 6) உத்தேச கட்டிடத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தனியார் வாகனங்கள் மூலம் வெளியேற்றவும், உபயோகிப்போருக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதிகள் மற்றும் இதர தேவைக்கான நீர் வசதிகள் ஆகியவை மனுதாரர் தனது சொந்த செலவில் செய்து தர வேண்டும்.
- 7) மனையில் அமையும் குடிநீர் மேல்நிலைத்தொட்டி மற்றும் கிணறு ஆகியவற்றுக்கு கொசு தடுப்பு சாதனம் பொருத்தப்பட வேண்டும்.

- 8) உத்தேச கட்டுமானத்தில் விதிப்படித் தேவையான அளவுக்கு தீ தடுப்பு மற்றும் தீயணைப்பு சாதனங்கள் அமைக்கப்பட வேண்டும்.
- 9) அரசாணை எண்.341, ந.நி. மற்றும் குடிநீர் வழங்கல் (ந.நி.1) துறை, நாள்:3.11.2004-ன்படி செப்டிக் டேங்க்கில் "U" Trap அமைத்தல் வேண்டும்.
- 10) சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அறிவிகையின்படி உத்தேச கட்டிடத்திற்கு FLY ASH BRICKS மற்றும் Materials பயன்படுத்தப்பட வேண்டும்.
- 11) அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தின் நகல் (உண்மை நகல்) கட்டுமானங்கள் நடைபெறும்போது அவ்விடத்தில் அனைவருக்கும் தெரியும் வகையில் பலகையில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
- 12) அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தில் அசல் நகலுடன் ஏற்கனவே அளிக்கப்பட்ட உத்தரவு மற்றும் இவ்வாணையின் நகல் வாங்குபவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

முத்திரை இடப்பட்ட வரைபடங்கள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.

பார்வை 3, 6 மற்றும் 4, 5-ல் காணும் அரசாணைகள் மற்றும் சுற்றறிக்கையின்படி உரிய நன்னிலை வரி, உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிக் கட்டணம் மற்றும் பார்வை 7-ல் காண் அரசாணை மற்றும் பார்வை 8, 9-ல் காண் கடிதத்தின்படி Shelter Fund குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பின்னர் உறுப்பினர் செயலர்(பொ), கோயம்புத்தூர் உள்ளூர் திட்டக் குழுவும் அவர்களால் திட்ட அனுமதி வழங்கப்படல் வேண்டும்.

உறுப்பினர் செயலர்(பொ), கோயம்புத்தூர் உள்ளூர் திட்டக் குழுவும் அவர்கள் மேற்கொண்டு உத்தரவினை விண்ணப்பதாரருக்கு வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

ஒப்புதல் அளிக்கப்பட்ட உத்தரவு கடிதம் மற்றும் வரைபடங்கள் பெற்றுக்கொண்டதற்கான ஒப்புகை சான்றினை அனுப்புமாறு உறுப்பினர் செயலர்(பொ), கோயம்புத்தூர் உள்ளூர் திட்டக் குழுவும் அவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.

இணைப்பு:

வரைபடங்கள் 3 தொகுப்புகள்
(3 X 8 = 24 வரைபடங்கள்)

(ஓம்/-) ராஜேஷ் லக்கானி
நகர் ஊரமைப்பு ஆணையர் (மு.கூ.பொ.)

பெறுநர்:

உறுப்பினர் செயலர்(பொ),
கோயம்புத்தூர் உள்ளூர் திட்டக் குழுவும்,
கோயம்புத்தூர்.

/ஆணைப்படி அனுப்பப்படுகிறது/

நகர் ஊரமைப்பு துணை இயக்குநர்

பெ
11/11/19

கோயம்புத்தூர் உள்ளூர் திட்டக் குழும உறுப்பினர் செயலர் (பொறுப்பு)

அவர்களின் நடவடிக்கைகள்

முன்னிலை: திரு. எஸ். தனராசு, பி.இ.,

திட்ட அனுமதி

நகர் ஊரமைப்புச்சட்டம் 1971 பிரிவு 49-ன் கீழ்

ந.க.எண். 6122/2018/உதிசு-2

நாள்: 22.02.2019

தி.அ. எண்.65 “அ முதல் ஏ வரை”/2019

உள்ளாட்சியின் பெயர்: கோயம்புத்தூர் மாநகராட்சி

பொருள் : திட்ட அனுமதி - தொகுப்பு வளர்ச்சி கட்டிடம் - கோயம்புத்தூர் உள்ளூர் திட்டக் குழுமம் - கோயம்புத்தூர் மாநகராட்சி - கிழக்கு மண்டலம் - விளாங்குறிச்சி கிராமம், க.ச.எண்.171/1A1, 172/3A, 177/3A2, 2B, 3A3B, 3A3C-ல் 3.708 ஏக்கர் (அ) 15046.90 ச.மீ பரப்புள்ள இடத்திற்கு மனை ஒப்புதலும் அம்மனையில் அமையும் ஸ்டீல்ட்ளம் + நான்குதளங்களில் 6 பிளாக்குகளில் 364 குடியிருப்புகள் கொண்ட தொகுப்பு குடியிருப்பு கட்டிடம் கட்ட நகர் ஊரமைப்பு ஆணையர் அவர்கள் இசைவளிக்கப்பட்டது - திட்ட அனுமதி வழங்குதல் தொடர்பாக.

பார்வை :

1. நகர் ஊரமைப்பு ஆணையர், சென்னை அவர்களின் இசைவாணைக் கடிதம் ந.க.எண்.14/2019/சிபி, நாள்.11.01.2019.
2. M/s.CASA GRANDE COIMBATORE LLP, கோயம்புத்தூர் அவர்கள் கடிதம் நாள் 27.11.2018 மற்றும் .4.12.2018.
3. அரசாணை (நிலை) எண்.86, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை நாள்.28.03.2012.
4. அரசாணை (நிலை) எண்.85, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை நாள்.16.05.2017.
5. அரசாணை (நிலை) எண்.135, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை நாள்.21.07.2017.
6. நகர் ஊரமைப்பு ஆணையர், சென்னை அவர்களின் சுற்றறிக்கை ந.க.எண்.12201/2017/ சீபி, நாள்.22.09.2017.
7. நகர் ஊரமைப்பு ஆணையர், சென்னை அவர்களின் சுற்றறிக்கை ந.க.எண்.14227/2017/ சிபி, நாள்.14.12.2017.
8. கோயம்புத்தூர் உள்ளூர் திட்டக் குழும தீர்மானம் எண்.8, நாள். 24.1.2019.
9. மனுதாரர் வளர்ச்சிக் கட்டணம் செலுத்தப்பட்டு கடிதம் பெறப்பட்ட நாள். 1.02.2019.

உத்தரவு:

கோயம்புத்தூர் உள்ளூர் திட்டக் குழுமம், கோயம்புத்தூர் மாநகராட்சி - கிழக்கு மண்டலம் - விளங்குறிச்சி கிராமம், க.ச.எண்.171/1A1, 172/3A, 177/3A2, 2B, 3A3B, 3A3C-ல் 3.708 ஏக்கர் (அ) 15046.90 ச.மீ பரப்பு கொண்ட மனையிடத்திற்கு “ 1 முதல் 25 வரை” என எல்லையிட்டு மேற்படி வரைபடத்திற்கு க.வ/ந.ஊ.இ.எண்.06/2019 என எண்ணிட்டு, பார்வை 1-ல் கண்டுள்ள நகர் ஊரமைப்பு ஆணையர் சென்னை அவர்களால் திட்ட அனுமதி வழங்க இசைவளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து உத்தேச மனையிடத்திற்கு மனை ஒப்புதலும் அம்மனையில் அமையும்

கட்டிட பரப்பு பட்டியல்

BLOCK NAME	FLOOR NAME	F.S.I	NON F.S.I	TOTAL	USAGE
Block -1	STILT FLOOR	--	2802.60	2802.60	PARKING
	FIRST FLOOR	2550.90	126.68	2677.58	34 DWELLINGS
	SECOND FLOOR	2550.90	126.68	2677.58	34 DWELLINGS
	THIRD FLOOR	2550.90	126.68	2677.58	34 DWELLINGS
	FOURTH FLOOR	2550.90	126.68	2677.58	34 DWELLINGS
	TERRACE FLOOR	---	118.45	118.45	HEAD ROOM
	TOTAL	10203.60	3427.77	13631.37	136 DWELLINGS
Block -2 (E) LIG -EWS	STILT FLOOR	--	392.58	392.59	PARKING
	FIRST FLOOR	358.17	18.84	377.01	7 DWELLINGS
	SECOND FLOOR	358.17	18.84	377.01	7 DWELLINGS
	THIRD FLOOR	358.17	18.84	377.01	7 DWELLINGS
	FOURTH FLOOR	358.17	18.84	377.01	7 DWELLINGS
	TERRACE FLOOR	---	28.46	28.46	HEAD ROOM
	TOTAL	1432.68	496.41	1929.09	28 DWELLINGS
Block -3 (F) LIG -EWS	STILT FLOOR	--	392.39	392.39	PARKING
	FIRST FLOOR	358.88	18.84	377.72	7 DWELLINGS
	SECOND FLOOR	358.88	18.84	377.72	7 DWELLINGS
	THIRD FLOOR	358.88	18.84	377.72	7 DWELLINGS
	FOURTH FLOOR	358.88	18.84	377.72	7 DWELLINGS
	TERRACE FLOOR	---	28.46	28.46	HEAD ROOM
	TOTAL	1435.52	496.21	1931.73	28 DWELLINGS
Block -4 (G)	STILT FLOOR	---	741.80	741.8	PARKING
	FIRST FLOOR	710.09	38.16	748.25	10 DWELLINGS
	SECOND FLOOR	710.09	38.16	748.25	10 DWELLINGS
	THIRD FLOOR	710.09	38.16	748.25	10 DWELLINGS
	FOURTH FLOOR	710.09	38.16	748.25	10 DWELLINGS
	TERRACE FLOOR	--	48.21	48.21	HEAD ROOM

	TOTAL	2840.36	942.65	3783.01	40 DWELLINGS
Block -5 (H)	STILT FLOOR	---	701.94	701.94	PARKING
	FIRST FLOOR	661.97	35.32	697.29	9 DWELLINGS
	SECOND FLOOR	661.97	35.32	697.29	9 DWELLINGS
	THIRD FLOOR	661.97	35.32	697.29	9 DWELLINGS
	FOURTH FLOOR	661.97	35.32	697.29	9 DWELLINGS
	TERRACE FLOOR	--	47.36	47.36	HEAD ROOM
	TOTAL	2647.88	890.58	3538.46	36 DWELLINGS
Block -6	STILT FLOOR	---	1883.93	1883.93	PARKING
	FIRST FLOOR	1666.31	84.82	1751.13	24 DWELLINGS
	SECOND FLOOR	1666.31	84.82	1751.13	24 DWELLINGS
	THIRD FLOOR	1666.31	84.82	1751.13	24 DWELLINGS
	FOURTH FLOOR	1666.31	84.82	1751.13	24 DWELLINGS
	TERRACE FLOOR	--	69.44	69.44	HEAD ROOM
	TOTAL	6665.24	2292.65	8957.89	96 DWELLINGS
SECURITY GROUND FLOOR		---	7.84	7.84	
GRAND TOTAL		25225.28	8554.11	33779.39	364 DWELLINGS

FSI AREA - 25255.28 M2

OSR AREA - 1505.00 M2

மேற்கண்ட உத்தேச தொகுப்பு குடியிருப்பு உபயோக கட்டுமானத்திற்கு திட்டஅனுமதி எண்.65“அ முதல் ஏ வரை”/2019 என்ற எண்ணில் 22. 02.2019 முதல் 5 (ஐந்து) வருட காலத்திற்கு கீழ்காணும் நிபந்தனைகளுடன் திட்ட அனுமதி அளிக்கப்படுகிறது.

பார்வை 1-ல் கண்டுள்ள நகர் ஊரமைப்பு ஆணையர் அவர்கள் நடவடிக்கையில் குறிப்பிட்டுள்ள அனைத்து நிபந்தனைகளும் பொருந்தும்.

வ. எண்	சிறப்பு நிபந்தனைகள்
1.	The project proponent / Applicant shall not commence any activity, excepting fencing of the site and construction of temporary shed for guard, without obtaining Environmental clearance under the EIA Notification, 2006 from the State Level Environment Impact Assessment Authority or the Ministry of Environment and Forests, Government of India, as applicable to the project, as per the threshold limits. Any violation from the above requirement is liable for action under section 19 of the Environment (Protection) Act, 1986.
2.	பொது ஒதுக்கீடு திறவிடங்களை சம்பந்தப்பட்ட கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு தான பத்திரம் எண்.1187/2019-ன் நாள்.20.2.2019-ல் கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது.
3.	பொது ஒதுக்கீடு திறவிடங்கள் நிறுவத்தினர் உள்ளாட்சியிடமிருந்து அனுமதி பெற்று பராமரிக்கவேண்டும்.
4.	It is responsibility of the builders to ensure safe bearing capacity of the soil and adequacy of the foundations.

5.	மத்திய மற்றும் மாநில அரசு துறையிடமிருந்து பெறப்பட்ட தடையின்மை சான்றிதழ் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் அனைத்தும் கண்டிப்பாக நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.
6.	Planning permission is issued in accordance with the provisions of the Town and Country Planning Act and the rules made there under and does not cover the structural stability aspects including the safety during the construction which are covered under the Building rules under the local bodies Act. Planning permissions is issued subject to the condition that the applicant/developer and also the architects / licensed surveyors and the structural engineer associated with the development shall ensure that developments shall be structurally sound and adequate safety measures are taken during the process of construction.
7.	Applicant should obtain consent from Tamil Nadu Pollution Control Board Under Section 25 of the water Act 1974 for discharge of sewage.
8.	நகர் ஊரமைப்புத் துறை சட்டப்பூர்வமாக தொழில் நுட்ப அனுமதி/திட்ட அனுமதி அளிப்பதன் மூலம் விண்ணப்பதாரரின் பேரில் உள்ள நில உரிமையை உறுதிப்படுத்த வில்லை. தொழில் நுட்ப அனுமதி/திட்ட அனுமதி அளிப்பதற்கு முன்பு விண்ணப்ப தாரரின் விண்ணப்பத்துடன் சமர்ப்பித்த ஆவணங்களில் (கிரையப்பத்திரம், குத்தகை பத்திரம், பட்டா, தானப்பத்திரம், பொது அதிகார பத்திரம் மேலும் பல) விண்ணப்பதாரர் வளர்ச்சி செய்ய உரிமையுள்ளதா என்று மட்டுமே சரிபார்க்கப்படுகிறது. அதன் மூலம் முதற்கட்டமாக விண்ணப்பதாரருக்கு வளர்ச்சி செய்ய உரிமை உள்ளதா என்று பார்க்கப் படுகிறது. சொத்தினை வாங்க விரும்பும் எந்த நபரும், விண்ணப்பதாரருக்கு சொத்தின் மீது உள்ள உரிமையை தனியாக உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் அதன் மேல் வேறு யாரேனும் தனி நபர் உரிமை கோரினால் அவர்கள் அதனை பொருத்தமான தகுதியுள்ள நீதிமன்றத்தின் முன் தீர்த்துக்கொள்ளலாம், இதனை முடிவு செய்ய நகர் ஊரமைப்புத் துறை பொருத்தமான அமைப்பு அல்ல.
9.	The Provision in the G.O (Ms)No. 17, Housing and Urban Development (UD4)(3) Department Dated. 05.02.2016 relation to installation and use of solar energy system should be followd.
10.	The Tamil Nadu Government in GO.Ms.No.112 Housing & Urban development department dated: 22.06.2017 have approved the Tamil Nadu Real Estate (Regulation & Development) Act 2016. The promoter has to advertise, Market, book, sell or offer for sale building as the case may be in any Real Estate Project or pad of it only after registering the Real Estate Project with the Real Estate Regulatory Authority.

பொது நிபந்தனைகள்

1. திட்டஅனுமதியானது பிரிவு 49 நகர் ஊரமைப்புச் சட்டம் 1971 (சட்டம் 35-1972)-ன் கீழ் ஒப்புதல் வழங்கப்பட்டதாகும்.
2. பிரிவு 80, நகர் ஊரமைப்பு சட்டம் 1971 (சட்டம் 35-1972)ன்படி எந்த நபராவது இந்த உத்தரவு அல்லது தீர்மானத்தினால் பிரிவு 49 அல்லது 64(1)-ன்கீழ் மறுக்கப்பட்டிருப்பின் உத்தரவு அளிக்கப்பட்ட நாளிலிருந்து இரண்டு மாதத்திற்குள் நகர் ஊரமைப்பு இயக்குநர்/அரசுக்கு மேல்முறையீடு செய்யலாம்.

3. கோயம்புத்தூர் உள்ளூர்திட்டக்குழும உறுப்பினர் செயலர் திட்டஅனுமதி அளித்த பிறகு (i) திட்ட அனுமதி பெற தவறான விவரம் மனுதாரரால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தாலோ
(ii) சட்டப்படி சரியான வழிமுறைகள் கடைபிடிக்கத் தவறியிருந்தாலோ, உறுப்பினர் செயலர், மேற்கண்ட காரணத்தின் அடிப்படையில் திட்ட அனுமதியினை மாற்றவோ ரத்து செய்யவோ உரிமையுண்டு.
4. (i) அரசாணை எண்.138 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நாள் 11.10.2002-ன்படி மழைநீர் சேகரிப்பு குழிகள் வரைபடத்தில் காட்டியுள்ளவாறு அமைக்கப்பட வேண்டும்.
(ii) குளியல் அறை மற்றும் Wash Basin கழிவுநீர் சுத்திகரித்து கழிப்பறைகளுக்கு பயன்படுத்தும் வகையில் சாதனங்கள் பொருத்தப்பட வேண்டும்.
5. சூரிய வெப்ப கட்டமைப்பு (Solar Water Heating System) அமைக்கப்பட வேண்டும்.
6. மனையில் கட்டிடம் கட்டும்போது Fly Ash Bricks & Materials கண்டிப்பாக பயன்படுத்தப்பட வேண்டும்.
7. (i) வரைபடத்தில் காட்டியுள்ளவாறு பக்கத்திறவிடங்கள் அதன்படியே நிலைநிறுத்தப் படவேண்டும்.
(ii) மனையில் அமையும் குடிநீர் மேல்நிலைத்தொட்டி மற்றும் கிணறு ஆகியவைகளுக்கு கொசுத் தடுப்பு சாதனம் பொருத்தப்பட வேண்டும்
(iii) உத்தேசம் குறித்து கழிவு நீர் வெளியேற்றுதல் தொடர்பாக தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய சட்டம் பிரிவு 25 (Water Act) -ன்படி வாரிய இணக்கம் (Consent) பெறப்படவேண்டும்.
8. அரசாணை எண்.341 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நாள் 3.11.2004-ன்படி கட்டிடத்தில் U Trap in the septic tank design அமைக்கப்பட வேண்டும்.
9. கட்டிடத்தில் மாற்றங்கள் ஏதேனும் செய்வதாக இருந்தால் நகர் ஊரமைப்பு இயக்குநர் அவர்கள் முன் அனுமதி பெறப்பட வேண்டும்.
10. மனையில் அமையும் குடிநீர் மேல்நிலைத்தொட்டி மற்றும் கிணறு ஆகியவைகளுக்கு கொசுத்தடுப்பு சாதனம் பொருத்தப்படவேண்டும்.
11. உத்தேச கட்டிடத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தனியார் வாகனங்கள் மூலம் வெளியேற்றவும் நிறுவனம் மற்றும் பொறுப்பாளர் குடியிருப்புக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர்வசதிகள் ஆகியவற்றை மனுதாரர் தம்சொந்த செலவில் செய்துதர வேண்டும்.
12. உத்தேச கட்டுமானத்தில் விதிப்படி தேவையான அளவிற்கு தீத்தடுப்பு சாதனங்கள் பொருத்தப்பட வேண்டும்.

13. திட்ட அனுமதி வழங்கப்பட்ட வரைபடத்தின் நகலினை மனையிடத்தின் முன்பு எந்நேரமும் பார்க்கத்தக்க வகையில் Lamination செய்து காட்சிக்கு (Display) வைக்கப்பட வேண்டும்.
14. The Applicant / developer and also the architects / Licensed Surveyors and the structural Engineer associated with the development shall ensure that developments shall be structurally sound and adequate safety measures are taken during the process of construction.
15. வரைபடத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ளவாறு வாகனம் நிறுத்துமிடம் அந்த பயனுக்காகவே பயன்படுத்தப்படவேண்டும்.
16. கட்டடம் கட்டப்படும் போது அரசு அங்கீகாரம் பெற்ற மின் ஒப்பந்ததாரர் மூலம் ஓயரிங் செய்யப்பட வேண்டும்.
17. கோயம்புத்தூர் பகுதியானது Seismic Zone - III ஆக வரையறுக்கப்பட்ட பகுதியில் அமைவதால் கட்டிடத்தில் நில அதிர்வை தாங்கும் முறைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
18. வழங்கப்பட்ட திட்ட அனுமதிக்கு மற்றும் பயன்பாட்டுக்கு மாறாகவும் கூடுதலாகவும் மனையிடத்தில் அபிவிருத்தி செய்து கட்டிடம் கட்டப்பட்டு, அக்கட்டிடத்திற்கு/வரிவிதிக்கப்படின், அத்தகைய மீறல்களுக்கு சம்பந்தப்பட்ட உள்ளாட்சியே (கோயம்புத்தூர் மாநகராட்சி உட்பட) பொறுப்பாகும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
19. கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குள் உள்ளாட்சி சட்டத்தின்படி வரிவிதிக்கப்படுவதற்கு முன்னர் வழங்கப்பட்ட திட்ட அனுமதிக்கு மற்றும் பயன்பாட்டுக்கு மாறாகவும், கூடுதலாகவும் கட்டப்பட்ட கட்டிடத்திற்கு இவ்வலுவலகத்தால் வழங்கப்பட்ட அதிகார பகிர்வின்படி நகர் ஊரமைப்புச் சட்டம் 1971 பிரிவு 56 மற்றும் 57 ன்படி நடவடிக்கை ஏதுவாக எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

சிறப்பு நிபந்தனை-3

1. கட்டுமானங்கள் நடைபெறும் இடத்தில், பொது மக்கள் அனைவருக்கும் தெரியும் வகையில் பலகையில், வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகளின்படி, தளப்பரப்பு விகிதம் (FSI), திறவிடங்கள் (Setback) வாகன நிறுத்தம் மற்றும் பல நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
2. The Provisions in the G.O.(Ms). No. 17, H & UD (UD 4(3), Department, dated 05.02.2016, relating to installation and use of Solar energy system, should be followed.

3. அரசாணை எண்.53, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை நாள்.16.04.2018-ன்படி திட்ட அனுமதி வழங்கப்பட்ட உத்தேசங்கள், கட்டுமானப்பணி Plinth Level-ல் இடம் நேராய்வு செய்ய மனுதாரர் விண்ணப்பித்து, கட்டுமானப்பணி தொடர Construction Continuance Certificate இவ்வலுவலகத்தில் பெறப்படல் வேண்டும். மேலும் கட்டுமானப்பணி முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட பின்னர் (பணிமுடிவு சான்று) Completion Certificate கோரி மனுதாரர் இவ்வலுவலகத்திற்கு விண்ணப்பித்து சான்று பெற்றுக்கொள்ளப்படவேண்டும்.

திட்ட அனுமதி செயலாணை கடிதத்தினை விண்ணப்பதாரருக்கு வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மனுதாரர் தேவையான உரிமங்களை மற்ற விதிகளின்கீழ் சம்பந்தப்பட்ட உள்ளாட்சியிடம் பெற்றுக் கொள்ள வேண்டும்.

உறுப்பினர் செயலர் (பொறுப்பு)
கோயம்புத்தூர் உள்ளூர் திட்டக்குழுமம்,
கோயம்புத்தூர் - 12.

இணைப்பு

- 1) முத்திரையிட்ட வரைபடம் -2
- 2) நகர் ஊரமைப்பு ஆணையர் அவர்கள் இசைவாணை கடித நகல் -1

பெறுநர்

ஆணையாளர்,
கோயம்புத்தூர் மாநகராட்சி,
கோயம்புத்தூர்.

நகல் மனுதாரர் (உள்ளாட்சி வழியாக)

M/S.CASA GRANDE COIMBATORE LLB,
SRI DWARAKA, NO.1A,
SECOND FLOOR,
SINGANALLUR POST,
COIMBATORE – 641 005.

அனுப்புநர்

திரு. எஸ். தனராசு, பி.இ.,
உறுப்பினர் செயலர் (பொ)
கோயம்புத்தூர் உள்ளூர் திட்டக் குழுமம்,
மாநகராட்சி வணிக வளாகம்,
சிவானந்தா காலனி,
கோயம்புத்தூர்-12.
Email: dtepchennai@gmail.com
elpams@gmail.com

பெறுநர்

M/S.CASA GRANDE COIMBATORE LLB,
SRI DWARAKA, NO.1A,
SECOND FLOOR,
SINGANALLUR POST,
COIMBATORE - 641 005

ந.க.எண்.6122/2018/ உதிசு -2

நாள்: 22.02.2019

ஐயா,

பொருள்: திட்ட அனுமதி - தொகுப்பு வளர்ச்சி கட்டிடம் - கோயம்புத்தூர் உள்ளூர் திட்டக் குழுமம் - கோயம்புத்தூர் மாநகராட்சி - கிழக்கு மண்டலம் - விளங்குறிச்சி கிராமம், க.ச.எண்.171/1A1, 172/3A, 177/3A2, 2B, 3A3B, 3A3C-ல் 3.708 ஏக்கர் பரப்பு இடத்தில் ஸ்டீல்ட் தளம் + நான்கு தளங்களில் 6 பிளாக்குகளில் 364 குடியிருப்புகள் கொண்ட தொகுப்பு குடியிருப்பு கட்டிடம் இசைவாணைப் பெறப்பட்டதினை தொடர்ந்து நகர் ஊரமைப்பு ஆணையர் அவர்கள் இசைவளிக்கப்பட்டது - உள்ளாட்சியிடம் அனுமதி இறுதி ஒப்புதல் பெறுதல் - விபரங்கள் தெரிவித்தல் - சம்மந்தமாக.

பார்வை:

1. தங்கள் விண்ணப்பம் நாள் 27.11.2018 மற்றும் 4.12.2018.
2. கோயம்புத்தூர் உள்ளூர்திட்டக்குழும தீர்மானம் எண்.8 நாள். 24.01.2019.
3. கோயம்புத்தூர் உள்ளூர் திட்டக் குழும திட்ட அனுமதி எண்.

65 "அ முதல் ஏ"வரை/2019 நாள்:22.02.2019

மேற்காணும் பொருள் தொடர்பாக பார்வை 2-ல் கண்ட கோயம்புத்தூர் உள்ளூர் திட்டக் குழும தீர்மானத்தின்படி மேற்படி உத்தேசத்திற்கு திட்ட அனுமதி வழங்கி, ஆணையாளர், கோயம்புத்தூர் மாநகராட்சி அவர்களுக்கு பார்வை 3-ல் கண்டுள்ள இவ்வலுவலக கடிதம் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. எனவே இறுதி ஒப்புதல் தொடர்பாக ஆணையாளர், கோயம்புத்தூர் மாநகராட்சி அவர்களை அணுகி பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

22/2/19
உறுப்பினர் செயலர் (பொறுப்பு)
கோயம்புத்தூர் உள்ளூர் திட்டக்குழுமம்,
கோயம்புத்தூர் - 12.
22/2/19



**Proceedings of the Commissioner
Coimbatore Municipal Corporation, Coimbatore.**

Present: J.Sravan Kumar, IAS.

Online Application No: 0398/19/E

Date: 02/04/2019

B.A.No. : BA/0331/2019/MH2/E

B.L.No

: BL/0380/2019/MH2/E

LPA ROC NO: 6122/2018/290-2

PP NO

: 65 21/04/2019

Building License

Sub : Building License – Coimbatore City Municipal Corporation Construction of New Constructed

Building at Door No. / Plot No.: in Approved Layout With LPADTP No / Regularised layout No.:

NA.KA.NO:6122/2018/LPA-2,DT:22.02.2019, SF No.: 171/1A1,172/3A,177/3A2,2B,3A3B,3A3C, in

VILANKURICHI Village/Locality, Nearest Landmark VILANKURICHI, Coimbatore – approval of

Building Plan License issue regarding.

Ref : 1. Application of Thiru/Tmt. M/s.CASAGRANDE COIMBATORE LLP dated :22/2/2019.

2. Technical Approval Date : 28/3/2019.

ORDER

Building Permission is granted to Thiru M/s.CASAGRANDE COIMBATORE LLP to construct New

Constructed Building at Door No. / Plot No.: In Approved Layout With LPADTP No / Regularised layout No.:

NA.KA.NO:6122/2018/LPA-2,DT:22.02.2019, SF No.: 171/1A1,172/3A,177/3A2,2B,3A3B,3A3C, in

VILANKURICHI Village/Locality, Nearest Landmark VILANKURICHI, Coimbatore as per approved plan for

3 years from 29/3/2019 to 31.3.2022, subject to the condition as detailed below.

Number of Dwelling = 364

Total Number of Floors=1 Stilt+4

Height of the Building =14.95(Mtr)

Total Floor Area =33779.39 (Sq.Mtr) PIN Code of the location = 641035

Budget Code	Charges Head	Amount	Account Number	IOB Challan Number	Challan Paid Date
1019	License Fees	21,30,100.00	322600	582219	28/02/2019
1043	Debris Fees	3,74,000.00			
1045/3	Application Fee	85.00			
1054	Attested copy fees	240.00			
1045	Other	100.00			
4020(1)	Security Deposit	25,33,125.00	333800	582219	28/02/2019
1081/3	Under Ground drainages fees	27,07,500.00	322700	582219	28/02/2019
4050(2)	Labour Welfare Fund	31,98,993.00	333700	582219	28/02/2019

1. A Black Board, measuring 2' X 1' and engraving the details of Name of the building owner building License No date of license, extension of period, name of the Contractor, who is executor of the work, in white color, should be displayed in the front of the building so as to enable to find it out easily at entrance.
2. The approved / revised plan should be made available at the premises, for inspection of the Authorities concerned, on demand.
3. Should apply, in the prescribed form the assessment of property tax, for the constructed building as per section 129 of City Municipal Corporation Act 1981, along with a copy of the approved plan, within 15 Days, from the date of completion of building or date of occupation which ever is earlier.
4. The deviation from approved plan / unauthorized construction is liable for the levy and collection of penalty of Rs.50/- per 100 sq and thereof per half year under section 283 of Corporation act.
5. The Construction should be only in accordance with the approved plan. No electricity and Water Supply Connection is permissible, for the deviated/ unauthorized construction of buildings.
6. If any deviation of approved plan is required, a revised plan should be submitted for approval and construction should commence only after a fresh license is obtained prosecution will be launched against the defaulters, under section 447 of Corporation Act or unauthorized construction will be demolished by the office under section 296 of Corporation Act.
7. The license should be renewed on expiry of the license period/ duly applying in the prescribed form and remitting the amount due.
8. The Electricity Service connection If any should be removed, before the commencement of the construction, in the case of reconstruction of existing building.
9. The new building should not be occupied, unless order is obtained from the Corporation under section 26, 33 of the Public health Act.
10. No debris should be dumped on the public Streets.
11. Tree planting should be done in the vacant place of the site.
12. Rain Water Harvesting should be provided on completion of the Building.
17. Solar Water Heater should be erected on completion of the Building.
18. Mosquito breeding should be controlled in their respective premises, if not a fine of Rs.1000/ will be imposed by the Corporation
19. Segregation of garbage for disposal should be done by the occupancies, If not a fine of Rs.100/ will be imposed by the Corporation.
20. Applicant should follow the Terms and Conditions Mentioned in the 20/-Rs Stamp Paper Affidavit.

Encl : Approved plan

To.

Thiru : M/S.CASAGRANDE COIMBATORE LLP

Address: SRI DWARAKA ,NO:1-A,MAIN ROAD,B.R.NAGAR,KOTHARI LAYOUT,CBE-641005

Phone No. : 9842230000

Copy : 1. Assistant Executive Engr – Planning, (EAST) Zone.
2. Assistant Revenue officer.

FOR Commissioner
சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி
24/11